



MEDICAL DIAGNOSIS INTERPRETER

Point, mark, translate & communicate +



www.gayther.com

Gayther is the trading name of Ovester Limited, a company registered in England and Wales under registration number 06250776, and our registered office is at 2 Ambleside Avenue, London, SW16 6AD, United Kingdom. Our principal place of business is at Ovester, Kemp House, 152-160 City Road, London, EC1V 2NX, United Kingdom.

GDI282021-05

AROUND INDIA

Edition





In our hour of need, our words and how we communicate can be the difference between life and death. Quickly express how you are feeling to get the help and support you need.

Stay safe, protected and return home safely

Copyright © 2020-2021 Ovester Limited. All rights reserved.

Gayther is one of the trading names for Ovester Limited. Ovester Limited controls the copyright and other intellectual property rights concerning the Gayther Diagnosis Interpreter (GDI) and the Medical Diagnosis Interpreter (MDI) as it is also known. The MDI is provided to you free of charge in which you are permitted to download, store and print the MDI for your personal and business use. You are not permitted to reproduce or make a profit from selling the MDI or any other purpose except as permitted by the UK Copyright, Design and Patents Act 1988, without the prior permission of Ovester Limited.

All of the phrases and terms used in this document are literal translations and have not been validated or verified by a native speaker. All of the illustrations and terms have been designed to support and aid conversations, and any diagnosis carried out by a medical professional. The Medical Diagnosis Interpreter (MDI) is designed for illustrative purposes only and does not constitute advice. Though we have endeavoured to ensure that all of the information used is up-to-date, we do not provide any guarantees to the accuracy and completeness of any information contained within the MDI. By using the MDI you accept you are doing so at your own risk.

Conversion Table

MASS	
microgram (mcg) / milligram (mg) / gram (g)	
500mcg	0.5mg
600mcg	0.6mg
700mcg	0.7mg
800mcg	0.8mg
900mcg	0.9mg
1mg	0.001g
500mg	0.5g
600mg	0.6g
700mg	0.7g
800mg	0.8g
900mg	0.9g
1g	1g

VOLUME	
teaspoon (tsp) / tablespoon (tbsp) / millilitre (ml) / litre (l)	
1 tsp	6ml
1 tbsp	3tsp or 15ml
100ml	0.1l
200ml	0.2l
300ml	0.3l
400ml	0.4l
500ml	0.5l
600ml	0.6l
700ml	0.7l
800ml	0.8l
900ml	0.9l
1l	1l

TEMPERATURE			
celsius (°C) / fahrenheit (°F)			
38°C	100.4°F	41.5°C	106.7°F
38.5°C	101.3°F	42°C	107.6°F
39°C	102.2°F	42.5°C	108.5°F
39.5°C	103.1°F	43°C	109.4°F
40°C	104°F	43.5°C	110.3°F
40.5°C	104.9°F	44°C	111.2°F
41°C	105.8°F	44.5°C	112.1°F

জরুরী যোগাযোগ | 3টোকটি সংপর্ক | আপাতকালীন সংপর্ক | அவசர தொடர்பு

আমার সাহায্য দরকার | 412 466 412 466 412 466 | मुझे मदद की जरूरत है | நான் உதவ வேண்டும்

In the event of an emergency, please contact any of the individuals, insurance companies or other services/providers listed in the sections below. When completing this section, please ensure that you use **BLOCK CAPITALS** (e.g. ABC)

CONTACT যোগাযোগের ঠিকানা | সংপর্ক বিৱত্তি | সংপর্ক বিৱরণ | தொடர்பু ৱিৱরণ

NAME নাম | নাম | নাম | பெயர்

TELEPHONE NUMBER টেলিফোন নাম্বার | টেলিফোন নং | টেলিফোন নং | தொலைபேசி எண்

+ -

(e.g. 1 - United States)

COUNTRY CODE NUMBER

কান্ট্রি কোড | ১শনি 305 | সংখ্যা | নং | সংখ্যা | எண்
 দেশ কোড | நாட்டின் குறியீடு

INSURANCE ৱীমা | ৱীমা | ৱীমা | காப்பீடு

COMPANY প্রতিষ্ঠান | 3পনি | 3পনি | நிறுவனம்


POLICY NUMBER পলিসি নাম্বার | নীতি অনু3ম | পলিসি 3রমাক | கொள்கை எண்

OTHER অন্যান্য | অন্য | অন্য | மற்ற



EMERGENCY

জরুরি অবস্থা | 3টোকটি | আপাতকালীন | அவசர



DOCTOR

ডাক্তার | 30522 | চিকিৎসক | மருத்துவர்



MEDICAL TREATMENT

চিকিৎসা | তথ্য ৱি সাহায্য | চিকিৎসা উপচার | மருத்துவ சிகிச்சை



HOSPITAL

হাসপাতাল | 30522 | অস্পাতাল | மருத்துவமனையில்

The information contained in this document is classified as personal and sensitive and should be kept safe at all times. The information should only be viewed by the owner (detailed in Section A), medical professionals or whomever the owner gives expressed permission. In the scenario that this document has been lost and is found, please contact

+ -

(e.g. 1 - United States)

COUNTRY CODE NUMBER

কান্ট্রি কোড | ১শনি 305 | সংখ্যা | নং | সংখ্যা | எண்
 দেশ কোড | நாட்டின் குறியீடு

3

THREE ELEMENTS OF INFORMATION THAT COULD SAVE YOUR LIFE

When in need of medical assistance, receiving treatment or in the event of an emergency, getting help is crucial. Communicating your current state of health, allergies or pre-existing medical conditions quickly to a medical professional can be a matter of life and death. This situation can be made worse when travelling and speaking to non-native English speakers. Medically trained individuals can provide you with the urgent care you need but who might be struggling to understand what is being explained to them. To help you in this situation, we created the Medical Diagnosis Interpreter (MDI).

The MDI is an innovative way in which you only need to point or mark how you are thinking and feeling, using the many illustrations and translated terms. The tool enables the medical professional to use what is being shown to them to help them diagnose any underlying problems. The MDI is grouped in logical sections. Some can be completed before seeking medical attention (sections A, B, C, D and H). The remaining sections can be used during an emergency (section E, F and G). All of the vital information needed to help the medical professional make an informed diagnosis. A diagnosis that will ultimately help in treating the condition, virus or illness.

A successful diagnosis typically requires three elements of crucial information: -

- Details of any pains, conditions or symptoms you have been experiencing, what hurts, where and for how long
- Any medications you have already taken and how long ago
- Any allergies, pre-existing conditions and important information about you to help with the diagnosis and treatment



DRUGS / MEDICATION USED

G

ঔষধ ব্যবহার | દવા વપરાય છે | दवा का इस्तेमाल किया | பயன்படுத்தப்படும் மருந்து

PAIN	SYMPTOM	MEDICATION	DURATION	MEASUREMENT
MINUTES	HOURS	WEEKS	MONTHS	HUNDREDS
				THOUSANDS

Any medications taken in the past 24 hours

<input type="checkbox"/>	PARACETAMOL প্যারাসিটামল পেরাসিটামোল পেরাসিটামোল பராகிட்டமால்	<input type="checkbox"/>	IBUPROFEN ইবুপ্রফেন আઇব্রুপ্রোফেন ইবুপ্রোফেন இப்பூபுரஃபன்	<input type="checkbox"/>	CANNABIS ভাং গাঁজানা কৈনবিস கஞ்சாவிண்
<input type="checkbox"/>	ANTIBIOTICS অ্যান্টিবায়োটিক অেন্টিথায়োটিক্স एंटीबायोटिक दवाओं நூண்ணுயிர் எதிர்ப்பிகள்	<input type="checkbox"/>	ASPIRIN বেদনা শির: পীড়া প্রভৃতির ঔষধবিশেষ অস্টিরিন এস্টিরিন অ্যুস্পিরিন	<input type="checkbox"/>	
					OTHER

 (tsp) teaspoon চা চামচ থমথী छोटी चम्मच தேக்கரண்டி	 (tbsp) tablespoon বোল খাত্তয়ার জন্য চামচ पीरसवानी मोटी चमची बड़ा चमचा தேக்கரண்டி	 (ml) millilitre মিলিলিটার milliliter मिली लीटर மில்லிலிட்டர்	 (l) litre লিটার લિટર لیटर லிட்டர்
 (mcg) microgram মাইক্রোগ্রাম microgram माइक्रोग्राम மைக்ரோகிராம்	 (mg) milligram এক গ্রামের একসহস্রাংশ मिळिग्राम मिलीग्राम மில்லிகிராம்	 (g) gram গ্রাম ગ્રામ ग्राम கிராம்	 (-) other অন্যান্য અન્ય अन्य மற்ற

F SYMPTOMS



উপসর্গ | ৰক্ষা | লক্ষণ | অৱিক্ৰমি

- 1
ONE
- 2
TWO
- 3
THREE
- 4
FOUR
- 5
FIVE
- 6
SIX
- 7
SEVEN
- 8
EIGHT
- 9
NINE
- 10
TEN

TREMBLING / TINGLING



কাঁপুনি / কুপণজা | কঁপন /
કળતર | कांपना /
झुनझुनाहट | நடுக்கம் /
கூச்ச உணர்வு

LOSS OF BALANCE



অস্থির / ভারসাম্য হ্রাস |
અસ્થિર / સંતુલન ગુમાવવું |
अस्थिर / संतुलन की हानि |
நிலையற்ற /
சமநிலை இழப்பு

VOMIT / NAUSEA




বমি / বমি বমি ভাব |
ওলটি / ওলকা | उल्टी /
मतली | வாந்தி /
குமட்டல்

WEAK / LACK OF ENERGY



দুর্বল / শক্তির অভাব |
નબળા | જર્ણી અભાવ |
कमजोर / ऊर्जा की कमी |
பலவீனமான /
ஆற்றல் இல்லாமை



HIGH TEMPERATURE

উচ্চ তাপমাত্রা | સચ્ચ તાપમાન | उच्च तापमान | உயர்
வெப்பநிலை

OTHER

.....


.....

.....

.....

ABOUT THE AROUND INDIA EDITION

The around India edition uses translated terms for four of the most common and spoken languages in India. The information below outlines all of the featured languages and the regions in which they are spoken



FLAG	LANGUAGE	LANGUAGE SPOKEN IN
	Bengali (bn)	States of Assam, Tripura, West Bengal and the Country of Bangladesh
	Gujarati (gu)	States of Andaman and Nicobar Islands, Andhra Pradesh, Arunachal Pradesh, Assam, Bihar, Chandigarh, Chhattisgarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Delhi, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu and Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Lakshadweep, Madhya Pradesh, Maharashtra, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Orissa, Puducherry, Punjab, Rajasthan, Sikkim, Tamil Nadu, Tripura, Uttar Pradesh, Uttarakhand, West Bengal
	Hindi (hi)	National Capital Territory, States of Bihar, Chhattisgarh, Haryana, Himachal Pradesh, Jharkhand, Madhya Pradesh, Mizoram, Rajasthan, Uttar Pradesh and Uttarakhand and co-official language in the states of Andaman and Nicobar Islands, Uttar Pradesh, West Bengal
	Tamil (tm)	States of Puducherry and Tamil Nadu and the countries of Sri Lanka and Singapore

A PERSONAL INFORMATION

ব্যক্তিগত তথ্য | व्यक्तिगत माहिती | व्यक्तिगत जानकारी | தனிப்பட்ட தகவல்களை

NAME

নাম | नाम | नाम | பெயர்

NATIONALITY

জাতীয়তা | राष्ट्रीयता | राष्ट्रीयता | தேசிய

AGE

বয়স | ઉંમર | आयु | வயது

GENDER

লিঙ্গ | લિંગ | लिंग | பாலினம்

MALE	FEMALE	OTHER
পুরুষ पुरुष नर ஆண்	মহিলা સ્ત્રી महिला பெண்	অন্যান্য अन्य अन्य மற்ற

SPECIAL REQUIREMENTS

বিশেষ প্রয়োজনীয়তা | ખાસ આવશ્યકતાઓ | विशेष आवश्यकताएं | சிறப்பு தேவைகள்

BLIND	DEAF	MUTE	NOT APPLICABLE
unable or have difficulty seeing	unable or have difficulty hearing	unable or have difficulty speaking	
অন্ধ (অক্ষম বা দেখতে অসুবিধে)। (असमर्थ अथवा जीवामां मुश्किली डीय छे)। अंधे (असमर्थ या देखने में कठिनाई)। குருட்டு (பார்க்க முடியவில்லை அல்லது பார்க்க சிரமம்)	বধির (শুনতে বা অসুবিধে হতে পারে)। બહિર (અસમર્થ અથવા સાંભળવામાં તકલીફ છે)। बहरे (सुनने में असमर्थ या सुनने में कठिनाई)। காது கேளாதோர் (கேட்க முடியவில்லை அல்லது கேட்க சிரமம் உள்ளது)	নিঃশব্দ করুন (কথা বলতে অক্ষম বা সমস্যা হয়েছে)। મ્યૂટ કરી (અસમર્થ અથવા બોલવામાં તકલીફ છે)। म्यूट (बोलने में असमर्थ या बोलने में कठिनाई)। முடக்கு (பேச முடியவில்லை அல்லது பேசுவதில் சிரமம் உள்ளது)	প্রয়োজ্য নয়। લાગુ નથી लागू नहीं। பொருந்தாது



PAIN	SYMPTOM	MEDICATION	DURATION	MEASUREMENT
MINUTES	HOURS	WEEKS	MONTHS	

I feel or have...

আমি অনুভব করছি বা আছে | મને લાગে છે અથવા છે | मुझे लगता है या है | நான் உணர்கிறேன் அல்லது வைத்திருக்கிறேன்

 ACHES / PAINS ব্যাথা / ব্যথা पीडा / पीडा वेदना दर्द வலிகள் / வலிகள்	 ANXIETY উদ্বেগ ચિંતા चिंता பதட்டம்	 BLURRED / FOGGY अस्पष्ट / कुशाच्छन्न અસ્પષ્ટ / ધુમ્મસવાળું धुंधली / धुंधली மங்கலான / மூடுபனி
 BROKEN / STRAINED ভাঙ্গা / স্ট্রেইন टूटा हुआ / तना हुआ உடைந்த / சிரிப்பு	 BURNS પોড়া બળે છે जलता है தீக்காயங்கள்	 CHILLS / SHIVERING શીતલ / काँपुनि ઠંડી / ડંપન ठंड लगाना / कंपकंपी होना குளிர் / நடுக்கம்
 CONFUSED বিভ্রান্ত મૂંઝવણમાં परेशान குழப்பமான	 COUGH কাশি ઉધરસ खांसी இருமல்	 DRY / THIRSTY શુકનો / તૂષાર્ત सुखा / તરસ્યા सूखा / प्यासा உலர் / தாகம்
 FATIGUE / DROWSY ক্লান্তি / নিদ্রাহীনতা थक / नीरस थकान / सुस्ती சோர்வு / மயக்கம்	 IRRITABLE ચિંતુચિંટે ઇરિટેબલ चिड़चिड़ा எரிச்சல்	 LIGHTHEADED / DIZZY ହଲକା માથા ચક્કર આવે છે प्रकाशस्तंभ / चक्कर आना லைட்டுஹெட் / மயக்கம்
 LOSS OF APPETITE ক্ষুধামান্দ ભૂખ મરી જવી भूख में कमी பசியிழப்பு	 LOSS OR SHORT OF BREATH ઘટિત શ્વાસ श्वासकट्टे ખોટ અથવા શ્વાસની તકલીફ सांस की कमी या कमी இழப்பு அல்லது மூச்சுத் திணறல்	 RASH / ITCHY ફુસકુડિ / ચૂનકાનિ ફોલ્લીઓ ખંજવાળ दाने / खुजली சொறி / நமைச்சல்
 SORE / SWOLLEN घा / ফোলা गंधु / सोजी गले में खराश / सूजन புண் / வீக்கம்	 SWEATING / WARM घाम / गरम પરસેવો / ગરમ पसीना / गर्म होना வியர்வை / சூடான	

F SYMPTOMS
















উপসর্গ | লক্ষণ | লक्षण | அறிகுறி

- 1
ONE
- 2
TWO
- 3
THREE
- 4
FOUR
- 5
FIVE
- 6
SIX
- 7
SEVEN
- 8
EIGHT
- 9
NINE
- 10
TEN

I cannot...

আমি পারবো না | હું ના કરી શકું | मुझसे नहीं हो सकता | என்னால் முடியாது


BREATH	SWALLOW	SMELL
 শ্বাস শ্বাস सांस மூச்சு	 গেলা গাণী निगलना விழுங்க	 গন্ধ গंध गंध வாசனை
TASTE	SEE / VISION	HEAR
 স্বাদ स्वाद स्वाद சுவை	 দেখুন दर्शन જુઓ / દ્રષ્ટિ देखें / दृष्टि பார்க்க / பார்வை	 শোনা सांभलणे सुनो கேட்க
FEEL	PASS URINE	PASS A BOWEL
 মনে भागे महसूस உணர	 প্রস্রাব পাস પેશાબ પસાર કરો यूरिन पास करें சிறுநீர் கழிக்கவும்	 একটি আন্ত্র পাস આંતરડા પસાર કરો आंत्र पास करें ஒரு குடலைக் கடந்து செல்லுங்கள்
MOVE	WALK	TALK
 পদক্ষেপ याव चाल நடவடிக்கை	 পদব্রজে ভ্রমণ याववा टहल लो நட	 আলাপ यथा बातचीत பேச்சு
LIFT		
 উত্তোলন বিহত लिफ्ट லிப்ட்		

ALLERGIES

for detailed allergies see section B


এলাজি | অর্ধর্জি | एलर्जी | இவ்வாமை

YES



हाँ | हाँ | हाँ | ஆம்










NO



ना | ना | नहीं | இல்லை

BLOOD GROUP

রক্তের গ্রুপ | રક્ત જૂથ | रक्त समूह | இரத்த வகை

			
A POSITIVE	A NEGATIVE	AB POSITIVE	AB NEGATIVE
हाँ सूचक એ સકારાત્મક સકારાત્મક અ ણેરમર	ક નેતિવાચક એ નકારાત્મક એ નકારાત્મક અ જત્રિરમર	એવિ જિતિવાચક એવી સકારાત્મક એવી સકારાત્મક એવી સકારાત્મક એવી જત્રિરમર	એવિ નેતિવાચક એવી નેગેટિવ એવી નકારાત્મક એવી જત્રિરમર
			
B POSITIVE	B NEGATIVE	O POSITIVE	O NEGATIVE
খ ইতিবাচক બી સકારાત્મક બી સકારાત્મક ઓ જત્રિરમર	খ નેતિવાચক બી નકારાત્મক બી નકારાત્મক ઓ જત્રિરમર	ও পজিটিভ অী সকারাત્મક હે સকারાત્મક હে જત્રિરমર	ও નેતિવાচક બી નકારાત્મક ઓ નકારાત્મક ઓ જત્રિરમર
<div style="background-color: #f1f3f4; text-align: center;"></div> <div style="background-color: #3d4551; color: white; text-align: center; padding: 5px;">UNKNOWN</div> <div style="background-color: white; color: #3d4551; padding: 10px; border: 1px solid #3d4551; text-align: center;"> <p>अज्ञाना અજ્ઞાત अनजान தெரியாத</p> </div>			

B ALLERGIES

அனாஜி | அலெர்ஜி | எலர்ஜி | ஒவ்வாமை

Please mark or tick (✓) -all of the allergies you have or have had in the past. Any allergies you may have can have a severe impact on any treatment or medication you receive.

<input type="checkbox"/>	PENICILLIN	<input type="checkbox"/>	ASPIRIN	<input type="checkbox"/>	CHEMICAL
	பெனிசிலின பெனிசிலின பெனிசிலின பெனிசிலின பெனிசிலின		வேதனா ஶிர: பீஜா ப்ரஹ்திர குஷதவிசேஷ அஸ்பிரின ஃஸ்பிரின ஆஸ்பிரின்		ராசாயனிக ராசாயனிக ராசாயனிக இரசாயன
<input type="checkbox"/>	POLLEN	<input type="checkbox"/>	DUST	<input type="checkbox"/>	MOULD
	பராக பராக பராக மகரந்தம்		தூசிகளா தூசு தூசு தூசு		ஊர் பிப்பா தாலா அச்சு
<input type="checkbox"/>	ANIMALS	<input type="checkbox"/>	FISH	<input type="checkbox"/>	DAIRY
	பஸு பஸு ஜானவர் கால்நடை		மாஊ மாஊ மஊ மீன்		தூசு டீரி டீயரி பால்
<input type="checkbox"/>	NUTS	<input type="checkbox"/>	BITE	<input type="checkbox"/>	STING
	வாடாய வடாய பாகல கொட்டைகள்		தாது திரா தூதா கரா தாய காடா கடிக்க		தர்ஷன ஸ்டிங் தங்க கொடுக்கு
<input type="checkbox"/>	OTHER				
<p>.....</p> <p>.....</p> <p>.....</p> <p>.....</p>					



BACK

பிஊன | பாபா | வாபச | மீண்டும

PAIN	<input type="checkbox"/>	SYMPTOM	<input type="checkbox"/>	MEDICATION	<input type="checkbox"/>	DURATION	<input type="checkbox"/>	MEASUREMENT	<input type="checkbox"/>
MINUTES	<input type="checkbox"/>	HOURS	<input type="checkbox"/>	WEEKS	<input type="checkbox"/>	MONTHS	<input type="checkbox"/>		


	THROAT		TOOTH		NECK		GLAND
கலா கலு கலா தொண்டை		தாண் தாண் தாண் பல்		காடி கரண கரண கழுத்து		கலா கலா கலா கரப்பி	
	BREAST		SPINE		ARM		HAND
கன கலா கலா மார்பக		கஸ்டிக கஸ்டிக கஸ்டிக கஸ்டிக		காடி கலா கலா கை		கலா கலா கலா கை	
	THIGH		HIP		FOOT		TOE
கலா கலா கலா தொண்டையில்		கலா கலா கலா கலா		கலா கலா கலா கலா		கலா கலா கலா கலா	







1	2	3	4	5	6	7	8	9	10



ব্যথা | पीडा | दर्द | வலி













- 1
ONE
- 2
TWO
- 3
THREE
- 4
FOUR
- 5
FIVE
- 6
SIX
- 7
SEVEN
- 8
EIGHT
- 9
NINE
- 10
TEN



 SKULL মাথার খুলি খোঁপেরি খোঁপড়ী மண்ணடை	 BRAIN মস্তিষ্ক মগজ দিমাগ மூளை
 SKIN চামড়া ত্বা ত্বা தோல்	 KIDNEYS কিডনি కిడ్నీ गुर्दे சிறுநீரகங்கள்
 BUTTOCKS নিভষ নিতੰব্য নিতंबों பிட்பம்	 RECTUM মলদ্বার गुदा गुदा ஆசனவாய்

পূর্বজন্মের জীবনযাপন করা | preexist | पहले ही से देखना | நிகழ் கால வாழ்க்கைக்கு முன்பே

Please mark or tick (✓) all of the pre-existing medical conditions you have or may have had in the past. If applicable, please circle (○) the relevant type or stage

<input type="checkbox"/> CANCER 1 2 3 4  ক্যান্সার ক্যান্সার কैंसर புற்றுநோய்	<input type="checkbox"/> DIABETES 1 2  ডায়াবেটিস Sখা(ডি)টিস मधुमेह நீரிழிவு	<input type="checkbox"/> LEUKAEMIA 1 2 3 4  শ্বেতকণিকাধিক্যাবাতিত ரক্তாஹதா ஸ்டுமியா லேகிமியா லூகேமியா
<input type="checkbox"/> PREGNANCY 0-3 4-6 7-9  গর্ভাবস্থা গর্ভ(ব)স্থা गर्भावस्था கர்ப்பம்	<input type="checkbox"/> ASTHMATIC ASTHMA COPD  হাঁপানিসংক্রান্ত ধমনী दमे का रोगी ஆஸ்த்ருமா	<input type="checkbox"/> LUPUS SLE CLE DLE  নিদারুণ পরাজয় ল্যুপস एक प्रकार का वृक्ष லூபஸ்
<input type="checkbox"/> HIV / AIDS  এইচআইভি / এইডস એચ.આય.વી / એડস एचआईवी / एड्स எச்.ஐ.வி / எய்ட்ஸ்	<input type="checkbox"/> EPILEPSY  মূগীরোগ வாத மிரரி வலிப்பு	<input type="checkbox"/> MENTAL HEALTH  মানসিক স্বাস্থ্য মানসিক स्वास्थ्य মানসিক স্বাস্থ্য மன ஆரோக்கியம்
<input type="checkbox"/> HEART DISEASE  হৃদরোগ হৃদয রোগ दिल की बीमारी இருதய நோய்	<input type="checkbox"/> HIGH CHOLESTEROL  উচ্চ কলেস্টেরল ওখ্য કોલેસ્ટરોલ उच्च कोलेस्ट्रॉल அதிக கொழுப்புச்சத்து	<input type="checkbox"/> HIGH BLOOD PRESSURE  রক্তচাপ বী(জ)নু உயர்வு रक्त चाप இரத்த அழுத்தம்
<input type="checkbox"/> OTHER _____ _____ _____ _____		

D MEDICATION

சிகித்சா | ௨௪ | இலாஜ | மருந்து

Please list all of the medications that you frequently take concerning your allergies or pre-existing conditions. Medical professionals must be made aware of any medications that you may take as it will affect decisions relating to any medication prescribed when you seek treatment

	MEDICATION	FREQUENCY	MEASUREMENT
	சிகித்சா ௨௪ இலாஜ மருந்து	ஃகோயெஸ்சி அபெர்ன அவூசி அதிர்டெவண்	மாபா மாப மாப அளவீடு
1		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L
2		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L
3		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L
4		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L
5		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L
6		HOURLY DAILY	TSP TBSP MCG MG G ML L

hourly | ঘনঘন | ௧௪:௧௫ |
 প্রতি ঘণ্টা | மணிநேர
 daily | தினந்தின | தினந்தின
 રોજ | દિનકર

tsp | சா சாம | ચમચி | ஜூલી சம்ம | தேக்கரண்டி
 tbsp | வோல தாஸ்டர் ஜன்ய சாம | பீரஸவானி மோટி | ચம | பஜா சம | தேக்கரண்டி
 mcg | மைக்ரோગிராம் | microgram | மைக்ரோகிராம் | மைக்ரோகிராம்
 mg | மில்லிગிராம் | milligram | மில்லி | மில்லி | மில்லி
 g | ગ્રாம் | ગ્રாம் | கிராம்
 ml | மில்லிலிટர் | milliliter | மில்லி | மில்லி | மில்லி
 | | લિટர் | લિટர் | லிட்டு



FRONT

சடர் | அடர் | சாம | முன்

PAIN	SYMPTOM	MEDICATION	DURATION	MEASUREMENT
MINUTES	HOURS	WEEKS	MONTHS	


<p>NOSE</p> <p>நாக நாக்க நாக மூக்கு</p>	<p>EAR</p> <p>கான கான கான காது</p>	<p>MOUTH</p> <p>மூ மூ மூ வாய்</p>	<p>TONGUE</p> <p>ஜிஹ் ஜிஹ் ஜிஹ் தாய்மொழி</p>
<p>SHOULDER</p> <p>அங்குலம் அங்குலம் அங்குலம் தோள்களில்</p>	<p>CHEST</p> <p>புக்க புக்க புக்க மார்பு</p>	<p>LIVER</p> <p>யகூத யகூத யகூத கல்லீரல்</p>	<p>STOMACH</p> <p>பெட் பெட் பெட் வயிறு</p>
<p>LEG</p> <p>பா பா பா கால்</p>	<p>PELVIS</p> <p>சுரோணிக் சுரோணிக் சுரோணிக் இடுப்பு</p>	<p>ANKLE</p> <p>கோடலி கோடலி கோடலி கணுக்கால்</p>	<p>HEEL</p> <p>கோடலி கோடலி கோடலி ஹீல்</p>

1	2	3	4	5	6	7	8	9	10



ব্যথা | पीडा | दर्द | வலி

একটি জরুরী সময় | કટોકટી દરમિયાન | आपातकाल के दौरान | அவசர காலத்தில்



 HEAD মাথা বসি সির ক্রমল	 EYE চোখ আঁখি আঁখ কণ্ঠ
 HEART হৃদয় হৃদয় দিল இதயம்	 LUNG ফুসফুস ફેફસાં फेफड़ा நுரையீரல்
 VAGINA যোনি যোনি যোনি யோனி	 PENIS শিল্প শিল্প লিঙ্গ ஆண்குறி

The following sections have been designed to help you communicate any pains, symptoms you are experiencing or any medication you have taken when speaking to a medical professional. You can either point or mark the relevant boxes, describing your symptoms quickly and easily using the Medical Diagnosis Interpreter (MDI).

HOW TO COMMUNICATE

Communicating in a four-step process, let us start by going to section E or the areas of pain to begin

Step 1 - Please go to the numbers bar at the top of section E, where you can either point or tick (✓) the number of pains you are experiencing. One for a single area of pain, two for the second pain and so on



Step 2 - When ready to describe your first or only pain, you can either point or tick the region of the body (front or back) or specific body parts where the pain is located. When you have finished highlighting all of the areas, you can either point to the stop or next marker if you have more than one pain. Both markers can found at the top right-hand side of the page



Step 3 – Next, you will need to indicate how long you have been experiencing the pain. You do this by selecting the duration marker, followed by the minutes, hours or days markers (for example, 10 + minutes). If you are trying to describe multiples, such as 30 minutes, you could point to the ten marker three times (e.g., 10 plus 10 plus 10), followed by the minute marker



Step 4 – Finally, we will highlight the pain level on a scale from 1 to 10. If you are suffering multiple pains, go back to the beginning of section E, select two from the number scale to describe the subsequent pain and so on.



You will follow a similar process for symptoms (section F) and any drugs/medication taken (section G). In the medication taken section, you will also be required to use the numbering system to describe measurements, such as 1 + 2 + thousand + mg, which would represent one 2000mg tablet)

Important: During an emergency, you must convey areas of pain, symptoms and any drugs or medication you have taken quickly and efficiently. If a pain, symptom or drug/medication is not listed, write it within the relevant 'other' box, remembering to use BLOCK CAPITAL letters. Providing any information that is not listed helps the medical professional to look it up and translate the terms quickly to form a diagnosis

1 ONE	2 TWO	3 THREE	4 FOUR	5 FIVE	6 SIX	7 SEVEN	8 EIGHT	9 NINE	10 TEN
এক	দুই	তিন	চার	পাঁচ	ছয়	সাত	আট	নয়	দশ
એક	બે	ત્રણ	ચાર	પાંચ	છ	સાત	આઠ	નવ	દસ
एक	दो	तीन	चार	पंच	छह	सात	आठ	नौ	दस
ஒரு	இரண்டு	மூன்று	நான்கு	ஐந்து	ஆறு	ஏழு	எட்டு	ஒன்பது	பத்து

PAIN	ব্যথা पीडा दर्द வலி	HOURS	ঘন্টা કલાક घंटा மணி
SYMPTOM	উপসর্গ લક્ષણ लक्षण அறிகுறி	WEEKS	સપ્તાહ સપ્તાહ सप्ताह வாரம்
MEDICATION	চিকিৎসা દવા इलाज மருந்து	MONTHS	માસ માસ महीना மாதம்
DURATION	স্থিতিকাল समयगाली अवधि கால	HUNDREDS	শত सौ सौ சூறு
MEASUREMENT	मापा માપ माप அளவீடு	THOUSANDS	হাজার હજાર हजार ஆயிரம்
MINUTES	मिनिट मिनिट मिनट நிமிடம்		

-  Bengali (bn)
-  Gujarati (gu)
-  Hindi (hi)
-  Tamil (tm)